

## செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (1.2.2012) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்தார்கள்.

உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். மக்கள் பணிக்காக அயராது உழைக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் உடல்நலத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை கட்டுவதற்கு ஆணையிட்டார்கள். இதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் “சி” தொகுப்பின் தரைத்தளத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட் மில் (Tread Mill) – 2 எண்ணிக்கை, உடற்பயிற்சி சைக்கிள் – 1 எண்ணிக்கை, டிவிஸ்டர் (Twister) – 1 எண்ணிக்கை, பிரோபல் எலிப்டிக்கல் கிராஸ் டிரைனர் (Propel Elliptical Cross Trainer) – 1 எண்ணிக்கை, மின்சார உடல் மசாஜர் (Electrical Body Massager) – 1 எண்ணிக்கை ஆகிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நவீன உடற்பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு கொறடா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் மற்றும் பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

\* \* \* \* \*

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.  
நாள்: 1.2.2012